

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கஹாவத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து கஹாவத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,

- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு நன்கொடையாக கிடைத்திருந்த 08 ஏக்கர்கள் 12 ரூட்கள் 22 பர்ச்சேஸ் பரப்பளவான 08 காணிகள் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 02 அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் 02 இன் பெறுமதியானது ரூபா 256,518 ஆல் குறைத்து மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அப்பெறுமதியால் குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) ரூபா 56,300 பெறுமதியான நுகர்வுப் பொருட்கள் நடைமுறை அல்லாத சொத்துக்களாக கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அப்பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

- (ஈ) மீளாய்வாண்டில் இரத்து திருத்துவதற்கு நடவடிக்கை சரியாக கணக்கு செய்யப்பட்டிருந்த 03 பணிகளுக்கு எடுக்கப்படும் என்பது. வைக்கப்பட வேண்டும்.
- உரிய ரூபா 1,598,000 தொகையான கடன் கொடுத்தோர் மீதிகள் கணக்குகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராத காரணத்தால் அந்த பெறுமதியால் நடைமுறை பொறுப்புக்கள் அதிகரித்தும் திரண்ட நிதியம் குறைத்தும் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (உ) உத்தியோகப்பூர்வ இல்லங்களை பழுதுபார்ப்பதற்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 1,660,000 தொகையானது மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமானத்தின் பங்களிப்பு கணக்கு மீதி அந்த அளவினால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.
- திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
- சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாண கோவையின் நிதி பிரமாணம் 371(5)	2011 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டிருந்த ரூபா 264,178 தொகையான 04 முற்பணங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	முற்பணங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2017 ஜூலை 25 திகதிய 02/2017 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத் சுற்றறிக்கை	நிறுவனத்தின் பணிப்பொறுப்பின் அடைவு தொடர்பில் அடைவு குறிகாட்டிகள் மற்றும் பிரதான செயலாற்றல் குறிகாட்டிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் அடைவுக் குறிகாட்டிகள் மற்றும் செயலாற்றல் குறிகாட்டிகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	தேசிய வரவு செலவு திட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ)	2020 அக்டோபர் 02 ஆம் திகதிய 05/2020 இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை	ஓட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலைமையில் காணப்பட்ட 03 வாகனங்கள் மற்றும் 04 உழவு இயந்திர டைலர்கள் கைத்தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	குறித்த வாகனத்தை கைத்தவிர்ப்பதற்கு இனம்காணும் விசேட மெய்மையாய்வு அறிக்கை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.	சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
				கௌ. ஸ்ரீஜி.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 9,259,345 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 14,089,616 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			மதிப்பீட்டு வருமானம்	2023			திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை ரூபா
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை ரூபா	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
வீதவரி மற்றும் வரி	5,465,484	5,646,192	5,768,850	1,406,755	4,720,912	5,274,126	5,187,883	1,533,354	
வாடகை	12,307,300	11,514,780	11,574,465	688,719	10,388,400	11,352,635	11,378,240	772,419	
அனுமதிப் பத்திரக் கட்டணம் ஏனைய வருமானங்கள்	1,120,000	1,214,207	1,223,507		1,264,000	1,068,185	1,050,585	-	
	<u>2,414,000</u>	<u>2,331,304</u>	<u>1,550,343</u>	<u>867,803</u>	<u>3,509,000</u>	<u>2,183,410</u>	<u>2,445,052</u>	<u>-</u>	
	<u>21,306,784</u>	<u>20,706,483</u>	<u>20,117,165</u>	<u>2,963,277</u>	<u>19,882,312</u>	<u>19,878,356</u>	<u>20,061,760</u>	<u>2,305,773</u>	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
(அ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக ரூபா 969,271 தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் ரூபா 155,054 கூட்டுத் தொகையான 42 வீத வரி அலகுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.	சொத்து உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு மாகாண சபை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக ரூபா 82,181 தொகையான நிலுவை ஏக்கர் வரி மீதியில் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் 74 அலகுகளில் இருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 74,848 தொகை உள்ளடக்கப்பட்டிருந்தது.	இந்த ஏக்கர் வரி அலகுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.	நிலுவை வருமானங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் போது மற்றும் கடந்த 02 வருடங்களுக்கு உரிய பொது சந்தை தொகுதியின் நிலுவை கடை வாடகை ரூபா 468,225 அறவிடப்பட்டிருக்கவில்லை.	வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ) இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 04 நிலைமாற்றல் கோபுரங்கள் சபையின் அதிகார சபை பிரதேசத்தினுள் நிறுவப்பட்டிருந்த போதிலும் அந்த நிர்மாணங்களுக்கு சபையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் முற்பணை கட்டணங்களும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	கட்டுமானத்தை மேற்கொண்ட நிறுவனங்களுக்கு கடிதங்கள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் பதில் கிடைத்தவுடன் தொடர்புடைய ஆய்வுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.	சபையின் அதிகார எல்லையினுள் நிர்மாணங்கள் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) உப விதிகள்		
பிரதேச சபைகள் அதிகாரச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் பிரதானமாக 30 விடயங்கள் நிறைவேற்றப்படுவதற்கு உப விதிகள் விதிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் 14 விடயங்களுக்கு மாத்திரம் சபையினால் உப விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.	தற்போது இந்த விடயம் தொடர்பில் உப விதிகள் வரைபாக்கப்பட்டுள்ளதுடன், சபையை நியமித்த பின்னர் அந்த வரைபினை சபைக்கு சமர்ப்பித்து அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	பிரதேச சபைகள் அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) திண்மக்கழிவு முகாமைத்துவம்

சபையினால் குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் 1.5 ஏக்கர் பரப்பளவான காணியை சபைக்கு சுவீகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டில் கஹாவத்த பெருங்கோட்ட கம்பனி இணங்கியிருந்த போதிலும் அதற்கு உரிய சுவீகரித்தல் பணிகள் 2024 டிசம்பர் வரையிலும் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை. அதனால் முறையாக கழிவுகளை முகாமை செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியாதிருந்ததுடன் சேகரிக்கப்படும் உக்கக்கூடிய கழிவுகளுக்கு குழிகள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டவாறு காணப்பட்டது.	சட்ட ரீதியான காணி ஒன்றினை விடுவித்த பின்னர் உக்கக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி சேதனப் பசளை தயாரிப்பு தொடர்பில் ஈடுபடுவதுடன் அதன் மூலம் நிலத்திற்கு கொட்டப்படும் கழிவின் அளவினை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.	காணியை சுவீகரித்து முறையான கழிவு முகாமைத்துவ செயல்திட்டம் ஒன்றினை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
--	---	---

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றுவதற்காக அறவிடப்பட வேண்டிய ரூபா 94,250 தொகையை 2025 ஏப்ரல் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	அறவிடப்பட வேண்டிய ரூபா 19,250 தொகையை தவணைகளாக செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது மற்றும் எஞ்சிய ரூபா 75,000 தொகையை காணிகள் சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கறித்த கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) நிதிக்கூற்றுகளில் காணப்படும் ரூபா 152,957,422 கூட்டுத் தொகையான 04 கணக்கு விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	விரிவான உள்ளடக்கப்பட்ட சொத்துக்கள் நாளதுவரையாக்க எடுக்கப்படும்.	தகவல்கள் நிலையான பதிவேட்டை நடவடிக்கை விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.